

தேவரம் பாடல்கள்



இநாடுப்பள்ள
கண்டமங்கலம் K.S. கோபால தீர்த்திர்
www.kandamangalam.com

சேந்தனர் பெருமான் அருளிய திருப்பஸ்வாண்டி (ஒன்பதாம் திருமுறை)

ஆரார் வந்தார்? அயரர் குழாத்தீல் அணையுடை ஆதிரைநாள் நாராயணரைஞாடு நான்முகன் அங்கி இரவீயும் இந்தீரனும் தேரார் வீதீயில் தேவர் குழாங்கள் தீசையனைத்தும் நீறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பஸ்வாண்டு கூறுதுமே.

பொருள் விளக்கம்: அழகினை உடைய ஆதிரைத்திருநாளீல் தேவர் கூட்டத்தீல் யாவர்யாவர் தரிசிக்கவந்தனர் எனின், திருமால், நான் முகன், அக்கினி, சூரியன், இந்தீரன் முதலியோர் வந்தனர். தேர்ஷூடும் வீதீயில் தேவர் கூட்டங்கள் நாற்றிசையும் நீறைய, நீலவுலதெங்கும் நீறைந்த சிவபெருமானுடைய பழுமையான புகழைப்பாடியும், அதற்கு ஏற்ப ஆடியும், அந்த ஆதிரைநாளை உடைய அப்பெருமான் பஸ்வாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

திருநாளசம்பந்த கவாயிகள் அருளிய தேவாரப் பதிங்கள் (முதல் திருமுறை)

அங்கமும் வேதமும் ஓதுநாவர் அந்தணர் நானும் அடிபரவ மங்குல் மதிதவழி மாடவீதி மாருகல் நீலவரவிய மைந்தசௌல்வாய் செங்கய வார்புனர் செல்வமல்கு சீர்க்கொள் செங்காட்டை் குடியதனுள் கங்குல் விளங்கீரீ யேந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே.

பொருள் விளக்கம்: நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதும் நாவீனராகிய அந்தணர்கள் நாள்தோறும் தன் திருவடிகளை வணங்க, வானமண்டலத்திலுள்ள சந்தீரன் தலழுந்து செல்லுதற்கு இடமாய்ச் செல்லுதற்கு விளங்கும் மாடவீதிகளை உடைய திருமருகலீல் எழுந்தருளையுள்ள இறைவனே! செங்கயல்கள் நீறைந்த புனல் குழுந்ததும், செல்வவளம் நீறைந்ததுமான புகழார்ந்த திருச்செங்காட்டங்குடியில் ஏரியைக்கையில் ஏந்தி நள்ளிருளீல் நட்டம் ஆடுதற்கு இடமாய்க் கணபதி யீச்சரத்தைக் காமுறுதல் ஏன்? சொல்வாயாக.

சேக்கிழார் பெருமான் அருளிய பெரியபுராணம்

இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கீள்க் பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி அறவாரீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்.

பொருள் விளக்கம்: என்றும் கெடுதலில்வாத இன்ப அன்பினை வேண்டிப் பின்னும் வேண்டுவாராய், `இனிப் பிறவாதிருக்கும் வரம் வேண்டும், மீண்டும் பிறவி உளதுயின் உன்னை என்றும் மறவாது இருக்கும் வரம் வேண்டும், இவற்றோடு இன்னும் ஒன்று வேண்டும், அது, அறவா! நீ ஆடும்போது, நான் மகிழ்ந்துபாடி உன் அடியின்கீழ் இருக்கவும் வேண்டும்' என்று வேண்டினார்.

சேந்தனர் பெருமான் அருளிய தீருவீசுசப்பா (ஒன்பதாம் தீருமுறை)

கற்றவர் விழுங்கும் கற்பக்க களீயைக் கரையிலாக் கருணையா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றாஞ்சு சிவனைத் தீருவீழி மிழலைவீர் ரீருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண்டு(டு) உள்ளம் குளிரன்ன் கண்குளிர்ந்த தனவே.

பொருள் விளக்கம்: கற்றவர்களால் அக்கல்வியின் பயனாக அடைந்து அதுபவிக்கப்படும் தெய்வீக மரத்தில் பழுத்தகனீ போன்றவனாய், எல்லை இல்லாத பெருங் கருணைக் கடலாய், மற்றவர்கள்தம் முயற்சி யில் அறியமுடியாத செந்தீர மாணிக்கமணீயால் ஆகிய மலைபோன்றவனாய், தன்னை வழிபடும் அடியவருடைய உள்ளத்தில் மாணிக்கச் சுடர் போன்ற ஞான ஓளி வீசபவனாய், பகைவர்களுடைய முப்புரங்களையும் அழித்த, எங்களுக்கு நன்மையைத் தருபவனாய், அடியார்களுக்கு அருளுவதற்காகவே தீருவீழிமிழலையில் வீற்றிருந்த வெற்றியனாகிய சிவபெருமானைப் பலகாலும் தரீசித்ததனால் என் உள்ளம் குளிர என் கண்களும் குளிர்ச்சி பெற்றன.

தீருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய தேவாரப் பதிகங்கள் (முதல் தீருமுறை)

மடையில் வானை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் புச்சுக்கீழ்
உடையுங் கொண்ட வாருவ மென்றோலோ.

பொருள் விளக்கம்: நீரைத் தேக்கி வெளிவிடும் மடையில் வானை யீன்கள் துள்ளீப் பாயுமாறு பெண்கள் கையால் குடைந்து நீராடும் பொய்கைகளை உடைய தீருக்கோலக்காலில் எழுந்தருளியுள்ள இறைவன், சடைமுடியையும், அதன்கண் பிறையையும், தீருமேனி முழுவதும் தீருநீற்றுப் புச்சையும் இடையில் ஆடையாகக் கீள் உடையையும் கொண்ட உருவும் உடையவனாய் இருப்பது ஏனோ ?

தீருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய தேவாரப் பதிகங்கள் (இரண்டாம் தீருமுறை)

மட்டுட்ட புன்னையைச் காணன் மடமயிலைக்
கட்டுட்டங் கொண்டான் கபாலீச் சரமயர்ந்தான்
ஒட்டுட்ட பண்பி னுருத்தீர பல்கணத்தார்க்
கட்டுட்டல் காணாதே போதியோ பும்பாவாய்

பொருள் விளக்கம்: பும்பாவாய்! தேன்பொருந்தீய அழகிய. புன்னை மரச் சேங்கைகள் சூழ்ந்ததும், இளமயில்கள் ஆரவாரீப்பதுமான ஊரீல் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் விருப்பத்தோடு அமர்ந்தவன் யீது நெருக்கமான அன்புடைய மாகேசரர்களுக்குத் தீருவிழங்காலங் களீல் அன்பர்கள் அழுது செய்விக்கும் காட்சிகளைக் காணாது செஸ் வது முறையோ?

சுர்தாஸர்த்தி நாயனார் அருளிய தேவாரப் பதிகங்கள் (ஏழாம் திருமுறை)

நீள நினைந்தடியேண் உனை நித்தலுஸ் கைதொழுவேன்
வாளன கண்மடவா ஸவள் வாடி வருந்தாமே
கோளீலி எம்பிப்ருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
ஆளீஸை எம்பிப்ருமான் அவை அட்டுத் தரப்பணியே.

பொருள் விளக்கம்: திருக்கோளீலியில் எழுந்தருளீயிருக்கும் எம் பெருமானே, வாள்போலுஸ் கண்களை யுடைய மடவாளாகிய என் இல்லாள் தனது வாழ்க்கையை நடத்த இயலாமை கருதியெல்ந்து வருந்தாதபடி குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன். அவைகளை அவள்பாற் சேர்ப்பிக்க எனக்கு ஆளீஸை; அடியேன், எஞ்ஞான்றும் உன்னையே நினைத்து நாள்தோறும் வணக்குந் தொழிலை உடையேன்; வேறு யாரை வேண்டுவேன்! அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ, எவர்க்கேனும் கட்டளையிட்டறுன்.

மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம் (பிடித்த பத்து)

பாஸ்நினைத் தூட்டும் தூயினுஞ்சாலப் பரீந்துநீ பாவியே னுடைய
ஜனீனை உருக்கி உள்ளளாலீ பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தேனீனைச் சொரீந்து புறம்புறந்தீரீந்த செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருஞவ தீனியே

பொருள் விளக்கம்: பாலை காலமறிந்து கொடுக்கின்ற தாயைக்காட்டிலும் மிகவும் அன்பு கொண்டு நீ, பாவியாகிய என்னுடைய உடம்பை உருக்கி உள்ளத்தீல் ஞானத்தைப் பெருக்கி அழியாத இன்பமாகிய தேனைப் பொழிந்து நான்கு புறங்களீலும் உடன் தீரீந்த அருட்செல்வமே சிவபெருமானே நான் உன்னைத் தொடர்ந்து உறுதியாகப் பற்றினேன் நீ இனிமேல் எங்கே எழுந்தருளீச் செல்வது?

திருநாவுக்கரசு வாரிகள் அருளிய தேவாரப் பதிகங்கள் (நான்காம் திருமுறை)

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் தீருந்தடி பொருந்தக் கைதொழுக்
கற்றுணைப் புட்டியோர் கடலீர் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நுமச்சி வாயவே

பொருள் விளக்கம்: வேதமான வாசகத்திற்கு நீக்ரான வாக்கியப் பொருளாக உள்ளவனாய்ப் பரஞ்சோதியாகிய அழியாத வீட்டுல கீனாய் உள்ள எம்பிப்ருமானுடைய, பொலிவுடைய, தமக்குத்தாமே இணையான சேவடிகளை உள்ளம் பொருந்தக் கைதொழுதலால் கல்லைத் துணையாகச் சேர்த்து அதனோடு இணைத்துக் கடலில் தள்ளீலிட்டாலும் எம்பிப்ருமானுடைய தீருவைந்தெழுத்தே நுமக்குப் பெறீய துணையாகும்.

சுந்தரஸுரத்தீ ராயனார் அருளிய தேவாரப் பதிகங்கள் (ஏழாம் தீருமுறை)

தானெனை முன்படைத்தான் அத ஸிற்துகள் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயி னேணைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள யத்த யானை அருள்பூரித்து
ண்ணுயிர் வேறுசெய்தான் நூடித் தான்மலை உத்தமனே

பொருள் விளக்கம்: தீருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருஞம் முதல்வன், தானே முன்பு என்னை நீலவுலகில் தோற்றுவித் தருளீனான்; தோற்றுவித்த அத்தீருக் குறிப்பினையுணர்ந்து அவனது பொன்போலும் தீருவடிகளுக்கு, அந்தோ, நான் எவ்வளவில் பாடல்கள் செய்தேன்! செய்யாதொழியவும், அப்புன்மை நோக்கி ஒழியாது, என்னை அடியவர்களுள் ஓருவனாக வைத்திதண்ணி, வானவர்களும் வந்து எதிர்கொள்ளுமாறு, பெரியதோர் யானை யூர்தியை எனக்கு அளித்து, எனது உடலைடு உயிரை உயர்வுபெறச் செய்தான் ; அவனது தீருவருள் இருந்தவாறு என !

அருணகிரிநாதர் அருளிய தீருப்புகழ்

வசன மிக வேற்றி மறவாதே, மனதுதுய ராற்றி வுழவாதே
இசைபயில்ஷ டாஷரமதாலே, இபூர்சின பாக்ய மருள்வாயே
பகபதிசி வாக்யமுணர்வோனே, பழநிமலை வீற்றருஞ்சேவாலா
அசர்க்கிளை வாட்டி மிகவாழ, அமர்க்கிறை மீட்ட பெருமானே.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மராய் மணீயாய் ஒளீயாய்க்
கருவாய் உயிராய்க் கதீயாய் விதீயாய்க்
அருவாய் வருவாய் அருள்வாய் குகனே

பொருள் விளக்கம்: உருவேற ஏற மிகவும் ஜபம்செய்து (அந்த ஜபத்தால்) உன்னை மறவாயல் இருந்து, என் மனம் துயரம் தரும் வழிகளில் அலைந்து தீரியாதீருக்கவும் மீண்டும் மீண்டும் சொல்லிப் பயில்களிற் ஆறிறழுத்து யந்தீரம் (சரவணபவ) தரும் பயனாலே இம்மைக்கும் மறுமைக்கும் நல்வாழ்வை அருள் புரிவாயாக, சீவபிரானது வேத சீவாகமங்களை அறிந்தவனே பழனிமலையில் எழுந்தருளியிருந்து அருள் புரியும் வேலனே அசர் கூட்டங்களை வாட்டி ஒடுக்கியும் தேவர்கள் நன்கு வாழும்படியாக சீறையினின்று மீட்டுவித்த பெருமானே.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரப் பதிகர்கள் (அறங் திருமுறை)

வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத் தூயானைத் தூவிவள்ளை யேற்றான் தன்னைச் சுடர்த்திஸ்கட் சடையானைத் தொடர்ந்து நின்றிருன் தூயானைத் தவமாய தன்மைய யானைத் தலையாய தேவாதி தேவர்க் கென்றும் சேயானைத் தென்கூடல் திருவா வவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே

பொருள் விளக்கம்: அடியார்களுடைய வாயுள்ளும் மனத்துள்ளும் மனத்தில் தோன்றும் எண்ணத்துள்ளும் தங்கி, அவர்களுடைய விருப்பங்களை அறிந்து நீறைவேற்றுபவனாய், மாசற்றவனாய், கலப்பற்ற வெள்ளை நீறக் காணலைய உடையவனாய், பிறையைச் சடையில் சூடியவனாய், தொடர்ந்து எனக்குத் தாய்போல உதவு பவனாய்த் தவத்தீன் பயனாக உள்ளவனாய், மேம்பட்ட தேவர்கள் தலைவராய திருமால் பிரமன் இந்தீரன் முதலியவர்களுக்கு என்றும் சேய்மையிலுள்ளவனாய் இருக்கும் தென் கூடல் திருவாவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

***** முற்றும் *****